

QB365 Question Bank Software Study Material

பொருளியல் - பணம் மற்றும் கடன் முக்கியமான 2,3 & 5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன்
9ம் வகுப்பு
சமூக அறிவியல்

மொத்த மதிப்பெண் : 62

2 மதிப்பெண் வினாக்கள்

10 x 2 = 20

1) பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

பதில் : 1. நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
2. ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு நாகரிகங்களுக்கிடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
3. இவ்வாறு பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதில், பண்டமாற்றுப் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதில் பிரச்சனைகள் உருவாகின.
4. இப்பிரச்சனைகளுக்கு விடை காண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.
5. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் எனலாம்.

2) பண்டைய காலப் பணம் என்பது யாது?

பதில் : 1. தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
2. இவை பண்டைய காலப் பணம் அல்லது புராதன பணம் என்று அழைக்கப்படுகின்றன.

3) பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை?

பதில் : உணவுப் பொருள்கள், கைவினைப் பொருட்கள் விலங்குகள், தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள், தோல், மணிகள், ஓடுகள், புகையிலை, உப்பு, சோழிகள் மற்றும் அடிமைகள் என்பனவாகும்.

4) நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

பதில் : 1. தமிழகத்தின் கிழக்குக் கடல் வழியாக மிளகு மற்றும் நறுமணப் பொருள்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருள்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
2. இவற்றில் மிளகு மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் இடம்பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணப்பாதை என்று அழைக்கப்படுகிறது.

5) இயற்கைப் பணம் என்றால் என்ன?

பதில் : 1. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
2. இவை புராதனப் பணம் என்று அழைக்கப்பட்டன.
3. படிப்படியாகத் தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக ஏற்கப்பட்டன.
4. இதையொட்டி இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு இடையிலான பண்ட மாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையே இயற்கையான பணம் என்று அழைக்கப்பட்டன.

6) குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?

பதில் : 1. வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இல்லை.
2. சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி குறைவாகத்தான் இருந்தன.
3. இதனால் குறைந்த மதிப்புக் கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டன.
4. இவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன.

7) அந்நியச் செலாவணி என்றால் என்ன?

பதில் : 1. நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது.
2. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
3. உள்நாட்டில், அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது.
4. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
5. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.

- 8) ஷெர்ஷா சூரி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் பற்றி குறிப்பு வரைக.

பதில் : (i) ஷெர்ஷா சூரி (1540-1546) தனது அரசாட்சியில் குடிமக்களுக்கும் இராணுவத்திற்குமான ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார்.
(ii) அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 178 கிராம் எடை கொண்ட வெள்ளி நாணயம் 'ரூபியா' என்று அழைக்கப்பட்டது.
(iii) அந்நாணயம் முகலாயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது.

- 9) புராதன பணம் என்றால் என்ன?

பதில் : தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன. இவை புராதன பணம் என்று அழைக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 'பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்' (The problem of the rupee and its solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934இல் உருவாக்கப்பட்டுள்ளது.

- 10) சுய உதவிக் குழுக்கள் குறிப்பு வரைக.

பதில் : (i) குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்கள் அல்லது குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் குழுவாக அமைந்து சிறுசேமிப்பில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சுய உதவிக் குழுக்கள் எனப்படுகின்றனர்.
(ii) இவ்வாறு செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன.
(iii) சுய உதவிக் குழுக்கள் நடைபாதை வியாபாரிகள், மீனவர்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் விளம்பு நிலை மக்களுக்குப் பயன் அளிப்பதாக உள்ளது.

3 மதிப்பெண் வினாக்கள்

4 x 3 = 12

- 11) தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. காரணம் கூறுக.

பதில் : 1. மூன்றாம் துறை என்பது சேவைகள் சம்பந்தப்பட்ட துறையாகும்.
2. இது மற்ற துறைகளின் அடிப்படை உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
3. முன்னேறிவரும் நாடுகளில் இது முக்கியப் பங்காற்றுகிறது. எனவே மூன்றாம் துறை தற்போது உலகத்தில் முதலிடத்தில் உள்ளது.

- 12) வங்கிகளில் ஏதேனும் ஐந்தினை எழுதுக.

பதில் : இந்தியாவில் அரசுடைமையாக்கப்பட்ட
i) பாரத ஸ்டேட் வங்கி
ii) இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி
iii) இந்தியன் வங்கி
iv) கனரா வங்கி
v) பஞ்சாப் நேஷனல் வங்கி

- 13) 'கணக்கு அலகு' - குறிப்பு வரைக.

பதில் : அ) ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான. தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
ஆ) எடுத்துக்காட்டாக ஒரு புத்தகத்தின் விலை 750 என்றால் அப்புத்தகத்தின் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது என்று பொருள்.
இ) ஒரு நாட்டில் நடைபெறும் நிதி. பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாகப் பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.

- 14) கடன் கிடைக்கப் பெறும் நிறுவனங்கள் யாவை?

பதில் : அ) நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்
ஆ) தனியார் வங்கிகள்
இ) கூட்டுறவு வங்கிகள்
ஈ) முறைசாரா நிதி நிறுவனங்கள்
உ) சுய உதவிக் குழுக்கள்

5 மதிப்பெண் வினாக்கள்

6 x 5 = 30

- 15) நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரி.

- பதில் :** 1. வங்கிச் சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்குச் சென்று படிவம் நிரப்பி அல்லது காசோலை வழங்கி, பெறுவதற்குப் பதிலாக, பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) மூலமாக
2. தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை (ATM card) பயன்படுகிறது.
3. இதன்மூலம் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ள பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் எந்த நேரமும் நமக்குத் தேவையான பணத்தை நமது கணக்கிலிருந்து நாம் எடுத்துக் கொள்ளலாம்.
4. இதே போன்று வங்கிக்குச் செல்லாமலே நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதி சில வங்கிகளில் உள்ளது.
5. இதே போன்று முன்னதாகப் பணம் பெற்று, பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை (Credit Card) பயன்படுத்தப்படுகிறது.
6. பணப் பரிமாற்றம் செய்வதற்குக் காசோலை (Cheque) அல்லது கேட்பு வரைவோலை (Demand Draft) போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக இணைய வழி பரிமாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.
7. இதன்மூலம் நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
8. இதேபோல் அலைபேசி மூலம் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.

16) இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

- பதில் :** 1. பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது.
2. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
3. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
4. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது. 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.
5. இது 1949 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. அச்சடித்த பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது.
6. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.

17) பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.

- பதில் :** 1. பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் உதவி வருகிறது.
2. பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமாகவும். ஒரு கணக்கின் அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் செயல்பட வேண்டும்.
3. ஒரு நாட்டின் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் தடையின்றி ஏற்கப்பட வேண்டும்.
4. ஒரு நாட்டில் அனைத்து நுகர் பொருள்கள், தயாரிப்புகள். சேவைகள் என அனைத்திற்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
5. எடுத்துக்காட்டாக ஒரு புத்தகத்தின் விலை 750 என்றால் அப்புத்தகத்தின் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது என்று பொருள்.
6. ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.

18) பணவிநியோக முறையைப் பற்றி எழுதுக.

- பதில் :** பண விநியோகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- u_1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் நாணயங்கள் + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள வைப்புத் தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை.
- u_2 = u_1 + அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை
- u_3 = u_1 + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத்தொகை
- u_4 = u_3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத் தொகை.

19) கல்விக் கடன் பற்றி விவரி.

- பதில் :** 1. கல்விக்கடன்கள். சமுதாயத்தின் கல்விகற்கும் ஆர்வத்தினை பூர்த்தி செய்ய உதவுகின்றன.
2. மாணவர் முதன்மைப் பயனாளி ஆவார்.
3. பெற்றோர். இணையர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோர் இணை விண்ணப்பதாரர்.
4. உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மேற்படிப்பைத் தொடர முனைவோருக்கு வழங்கப்படுகிறது.
5. இவை முழுநேர மற்றும் பகுதிநேர பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு அல்லது தொழில் படிப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.
6. ரூபாய் நான்கு லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு எவ்வித பிணையும் கேட்கப்படமாட்டாது.
7. பொதுவாக படிப்பு முடிந்த பிறகு, வேலை வாய்ப்பு பெற்றவுடன் கடனைத் திரும்ப செலுத்த வேண்டும்.
8. 'வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம்' என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

20) இந்தியாவில் பணம் எவ்வாறு அச்சிடப்படுகிறது?

- பதில் :** 1. இந்தியாவில் 1917 ல் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன.
2. 1935 - ல் பணம் பொறுப்பு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி கைக்கு வந்தது.
3. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டு பணத்தை அறிமுகப்படுத்தியது.
4. 1940 ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
5. 1947 ஆம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த பணமே புழக்கத்தில் இருந்தது.
6. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
7. ஆங்கிலேய அரசு, 1925 ல் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக்கில் ஒரு அச்சகத்தை அமைத்தது.
8. அது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தொடங்கியது.
9. மத்தியப் பிரதேசத்திலுள்ள தேவாஸில் 1974 ல் ஓர் அச்சகம் தொடங்கப்பட்டது.
10. இந்த இரு அச்சகங்களைத் தவிர 1990 களில் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரிலும் மேற்கு வங்காளத்திலுள்ள கல்பானியிலும் ரூபாய் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சடிக்க இரு அச்சகங்களை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது.
11. எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும். எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கியே முடிவு செய்கிறது.
12. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த நாட்டுப்பணம் இந்த அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
13. பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது.